

الذى أُلْقِيَ فِيهِ يَوْسُفُ عَلَيْهِ السَّلَامُ وَهُوَ فِي صَحْنٍ مَسْجِدٍ صَغِيرٍ وَعَلَيْهِ زَاوِيَةٌ وَجِبٌّ كَبِيرٌ عَمِيقٌ شَرِبْنَا مِنْ مَاءِهَا الْجَمْعُ مِنْ مَاءِ الْمَطَرِ وَأَخْبَرْنَا قِيَمَهُ أَنَّ الْمَاءَ يَنْبَعُ مِنْهُ أَيْضًا ثُمَّ سَرْنَا إِلَى مَدِينَةِ بَيْرُوتَ وَهِيَ صَغِيرَةٌ حَسَنَةٌ الْأَسْوَاقُ وَجَامِعُهَا بَدِيعٌ لِلْحَسَنِ وَتَجَلَّبَ مِنْهَا إِلَى دِيَارِ مِصْرَ الْفَوَاكِهِ وَالْحَدِيدِ وَقَصَدْنَا مِنْهَا زِيَارَةَ قَبْرِ أَبِي يَعْقُوبَ يَوْسُفَ الَّذِي يَزْعَمُونَ أَنَّهُ مِنْ مُلُوكِ الْمَغْرِبِ وَهُوَ بِمَوْضِعٍ يُعْرَفُ بِكَرْكِ نُوحٍ مِنْ بَقَاعِ الْعَزِيزِ وَعَلَيْهِ زَاوِيَةٌ يَطْعَمُ بِهَا الْوَارِدُ وَالصَّادِرُ وَيُقَالُ أَنَّ السُّلْطَانَ صَلَاحَ الدِّينِ وَقَفَّ عَلَيْهَا الْأَوْقَانَ وَقِيلَ السُّلْطَانُ نُورِ الدِّينِ، وَكَانَ مِنَ الصَّالِحِينَ، وَيَذَكُرُ أَنَّهُ كَانَ يَنْسِجُ الْحُصْرَ وَيَقْتَنُ بِثَمَنِهَا،

De là nous visitâmes le puits dans lequel Joseph fut jeté. Il se trouve dans la cour d'une petite mosquée, et a tout près de lui une zâouïah. Le puits est vaste, profond, et nous bûmes de son eau, qui est de l'eau de pluie. Cependant son gardien nous a dit que l'eau sourd aussi du puits même.

Nous nous rendîmes ensuite à la ville de Baïroût (ancienne *Berytus*). Elle est petite, mais elle a de beaux marchés et une mosquée djâmi admirable. On exporte de cette ville en Égypte des fruits et du fer.

De là nous visitâmes le tombeau d'Abou Ya'koûb Yoûcef, qu'on prétend avoir été un des rois du Maghreb (Afrique occidentale). Ce tombeau est situé dans un lieu appelé Carac Noûh (Carac de Noé), dans le Bakâ' d'El'azîz (Cœlé-Syrie). Il y a auprès une zâouïah qui donne à manger à tous les visiteurs. On dit que le sultan Salâh eddîn a institué en sa faveur des legs pieux; d'autres disent que c'est le sultan Noûr eddîn. Celui-ci était, en effet, du nombre des hommes vertueux et saints, et l'on assure qu'il tressait des nattes et qu'il se nourrissait du produit de leur vente.